

முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம், மதுரை
முன்னிலை- திரு. N.காமராஜ், M.L.,
முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி, மதுரை
2025 ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ம் நாள் வெள்ளி கிழமை
அசல் வழக்கு எண்.1452/2023

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா,

அரசரடி கிளை

RACPC தலைமை மேலாளர் மூலமாக, . வாதி

//எதிரிடை//

1. J.நிவேதா

2. M. ஜவஹர்

... பிரதிவாதிகள்

இந்த வழக்கானது 04.12.2024 அன்று இந்நீதிமன்றம் முன்பு முடிவான விசாரணைக்கு வந்தபோது வாதி தரப்பில் வழக்குரைஞர் திரு.M.குருநாதன், அவர்கள் முன்னிலையாகியும், பிரதிவாதிகளை அழைத்தும் ஆஜராகாத காரணத்தினால் அவர்கள் ஒருதலைபட்சமாக்கப்பட்டும் வாதி தரப்பு வாதுரை கேட்கப்பட்டும், வழக்கு ஆவணங்களை பரிசீலனை செய்தும் இதுநாள் வரை இந்நீமன்ற பரிசீலனையின்கீழ் இருந்து வந்து இன்று இந்நீதிமன்றம் வழங்கும் ...

தீர்ப்புரை

வாதி வங்கிக்கு, பிரதிவாதிகள் பிராது தொகையான ரூ.2,09,876/-மும், மேற்படி தொகைக்கு வழக்கு தாக்கல் செய்த தேதி முதல் தொகை வசூலாகும் தேதி வரை 12.10 சதவீதம் பின்வட்டியுடன் செலுத்தவும் மற்றும் வழக்குச் செலவுத் தொகையை வாதிக்கு, பிரதிவாதிகள் செலுத்தவும் தீர்ப்பாணை பிறப்பிக்க கோரி வாதியால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. வாதி தரப்பில் தாக்கல் செய்துள்ள வழக்குரையின் சுருக்கமான விபரம் பின்வருமாறு :-

1, 2 பிரதிவாதிகள் வாதி வங்கியிடம் ரூ.1,35,200/- கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள். 1ம் பிரதிவாதியின் BE(CSE) படிப்பிற்காக கல்வி கடனாக டேர்ம் லோனில் ரூ.1,35,200/-த்தை பிரதிவாதிகள் வாதி வங்கியில் கடந்த 28.10.2015 ம் தேதி கடனாக பெற்றுக்கொண்டு அந்த கடனுக்கு ஆதரவாக பல்வேறு கடன்

ஆவணங்களை வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்தனர். வாதி வங்கியின் சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக ஒப்புக்கொண்டு வாதி வங்கியில் பிரதிவாதிகள் கல்விக்கடனை பெற்றனர். வாதி வங்கியில் பெற்ற கடனுக்கு 12.07% வட்டி தருவதாக பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டனர். கல்விக்கடனை திரும்பிச் செலுத்த வேண்டிய காலமானது 1ம் பிரதிவாதியின் படிப்பு முடிந்து 1 வருட காலத்திலிருந்து அல்லது வேலை கிடைத்த 6 மாத காலத்திலிருந்து 60 மாத தவணையாக ரூ.3,056/- வீதம் திருப்பி செலுத்த வேண்டும். கல்விக்கடனை பிரதிவாதிகள் அக்டோபர் 2019 முதல் திருப்பி செலுத்துவதாக ஒப்புக்கொண்டார்கள். ஆனால் பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டது போல் தாவா கடனை சரியான தவணைகளில் வாதி வங்கிக்கு செலுத்திவைக்கவில்லை. வாதி பராமரித்து வரும் கணக்குப்படி பிராது தேதி வரை பிரதிவாதிகள் செலுத்தவேண்டிய தொகையாக ரூ.2,09,876/-பாக்கி உள்ளது. எனவே வாதி வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.2,09,876/-ஐ 12.10% பின்வட்டியுடன் சேர்த்து பிரதிவாதிகள் திருப்பி செலுத்தாத காரணத்தினால் வாதி வங்கி பிரதிவாதிகள் மீது இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.

3. நீதிமன்றத்தில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்பாணையை பெற்றுக்கொண்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் அழைத்தபோது ஆஜராகாத காரணத்தினால் அவர்கள் ஒருதலைப்பட்சமாக்கப்பட்டுள்ளனர்.

4. வாதி தரப்பில் வாதி வங்கியின் துணை மேலாளர் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டு, அவர்தரப்பில் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.5 வரையிலான சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. பிரதிவாதிகள் தரப்பில் சாட்சிய சான்றாவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

5. இந்நிலையில் வாதி கோரியுள்ள பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கதா? என்பதே இங்கு தீர்வு காணக்கூடிய பிரச்சனையாக இருந்து காணப்படுகிறது.

6. வாதி தரப்பு கேட்கப்பட்டது. ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. வழக்குரை கூற்றை நிரூபிக்கும் விதமாக வாதி வங்கியின் துணை மேலாளர், இந்த வழக்கில் வாசா.1 சாட்சியாக விசாரிக்கப்பட்டு அவருடைய சாட்சியத்தில், வாதி வங்கியும் பிரதிவாதியும் ஏற்படுத்திக்கொண்ட கடன் ஏற்பாட்டுக்கடிதம் வா.சா.ஆ.1 எனவும், பிரதிவாதி வாதி வங்கிக்கு எழுதிக்கொடுத்த கடன் ஒப்பந்தம் வா.சா.ஆ.2 எனவும், வழக்கறிஞர் அறிவிப்பு அலுவலக நகல் வா.சா.ஆ.3 எனவும், அறிவிப்பை பிரதிவாதிகள் பெற்றுக்கொள்ளாமல் திருப்பப்பட்ட அஞ்சல் உறைகள் 2 எண்ணம் வா.சா.ஆ.4 எனவும், பிரதிவாதிகளின் கடன் நிலுவை குறித்த கணக்கு பட்டியல் வா.சா.ஆ.5 எனவும்

சாட்சியமளித்து வாதி பக்க கட்சியை அவர் முதல்நிலையில் நிரூபிக்க முன்வந்துள்ளார். ஆனால் வாதியின் சாட்சியை மறுக்கும் விதமாக பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி எதிர்வழக்குரை தாக்கல் செய்து எவ்வித கட்சியும் செய்யவில்லை.

7. இந்த நிலையில் வாதி தரப்பு சாட்சியம் மற்றும் சான்றாவணங்களை பரிசீலிக்கும்போது பிரதிவாதிகள் 28.10.2015 தேதியில் ரூ.1,35,200/-ஐ கடனாக பெற்றுக்கொண்டுள்ளது வா.சா.ஆ.1 கடன் ஏற்பாட்டுக்கடிதத்தின் மூலம் தெரியவருகிறது. பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு கடன் ஒப்பந்தம் எழுதி கொடுத்துள்ளது வா.சா.ஆ.2 ன் மூலம் தெரியவருகிறது. மேற்படி கடனை திரும்ப செலுத்தக்கேட்டு பிரதிவாதிகளுக்கு வழக்கறிஞர் மூலம் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியுள்ளது வா.சா.ஆ.3 ன் மூலம் தெரியவருகிறது. மேற்படி வழக்கறிஞர் அறிவிப்பை பிரதிவாதிகள் பெற்றுக்கொள்ளாது திருப்பப்பட்டது வா.சா.ஆ.4 மூலம் தெரியவருகிறது. கடன் நிலுவை தொகையாக ரூ.2,09,876/- பிரதிவாதிகள் வாதி வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது வா.சா.ஆ.5 ன் மூலம் தெரியவருகிறது. அதனால் மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 118 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 114 (g)ன் கீழான அனுமானத்தை வாதிக்கு ஆதரவாகவே அனுமானித்துக்கொள்ள இயலும். வாதி தரப்பு சாட்சிய சான்றாவணங்கள் மூலமாகவும் வாதியின் வழக்கு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவே இந்நீதிமன்றம் கருதுகிறது. அதனால் வாதி கோரியுள்ள பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கது என்று வழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகிறது.

முடிவாக, வாதி வங்கிக்கு பிரதிவாதிகள் வழக்கில் கண்ட தொகையான ரூ.2,09,876/-மும், அசல் தொகையான ரூ.1,35,200/-க்கு வழக்கு தாக்கல் செய்த நாள் முதல் தீர்ப்பாணை தேதி வரை 9% பின்வட்டியும், தீர்ப்பாணை தேதி முதல் தொகை முழுவதும் வசூலாகும் தேதி வரை 6% பின்வட்டியும் செலுத்த வேண்டுமென்றும் இந்த வழக்கின் செலவுத் தொகையையும் வாதி வங்கிக்கு, பிரதிவாதிகள் செலுத்த வேண்டுமென்றும் தீர்ப்பளிக்கப்படுகிறது.

இந்த தீர்ப்புரை என்னால் தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு அவரால் நேரடியாக கண்ணியில் தட்டச்சு செய்யப்பட்டு என்னால் சரிபார்க்கப்பட்டு பின்னர் 2025 ம் ஆண்டு ஜனவரி திங்கள் 10 ஆம் நாள் அவையறியப் பகரப்பட்டது.

முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி,

மதுரை

வாதி தரப்பு சாட்சி:

வா.சா.1 – திருமதி. அனாராதா

வாதி தரப்பு சான்றாவணங்கள்:

வா.சா.ஆ.1	கடன் ஏற்பாட்டுக்கடிதம்	அசல்
வா.சா.ஆ.2	கடன் ஒப்பந்தம்	அசல்
வா.சா.ஆ.3	வழக்கறிஞர் அறிவிப்பு	அலுவலகநகல்
வா.சா.ஆ.4	திருப்பப்பட்ட அஞ்சல் உறைகள் இரண்டு	அசல்
வா.சா.ஆ.5	கணக்கு பட்டியல்	உண்மை நகல்

முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி,

மதுரை

O.S.No.1452/2023

சீரான / வரைவு தீர்ப்புரை

நாள் - 10.01.2025